2023 ஏப்ரல் 19]

இந்த நிலையிலே பெருநகர சென்னை மாநகராட்சி அதிகப்படியான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டுமென்று கோரியதன் அடிப்படையிலே, 250 சதுர அடியிலே 594 வீடுகளும், 350 சதுர அடியிலே 577 வீடுகளும் கட்ட 2 plan*-கள் போட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சி எந்த* design *வேண்டுமென்று கேட்கிறார்களோ, அந்த* design *படி வீடுகளைக் கட்டி, அந்தப் பகுதியிலே ஏழைகளுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 187, பின்னர் எடுத்துக்கொள்ளப்படும்.*

வினா வரிசை எண் 188, மாண்புமிகு உறுப்பினர் திரு. தி. வேல்முருகன், மாண்புமிகு சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள்.

188—

அங்கன்வாடி மையம்

***7565—திரு. தி. வேல்முருகன்:**

மாண்புமிகு சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) *பண்ருட்டி தொகுதி, பண்ருட்டி நகரம், 16-வது வார்டில் அங்கன்வாடி மையம் அமைக்க அரசு முன்வருமா?*

(ஆ) *ஆம் எனில், எப்போது?*

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன், சமூக நலன்—மகளிர் உரிமைத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) *மற்றும்* (ஆ) *கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி, பண்ருட்டி நகரம், பண்ருட்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்குட்பட்ட 16-வது வார்டு ஈஸ்வரன்கோயில் தெரு பகுதியில் குழந்தைகள் மையம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது அது அரசு இலவச கட்டடத்தில் செயல்பட்டு வருவதால், அப்பகுதியில் புதிய மையம் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை.*

[2023 ஏப்ரல் 19

முற்பகல் 10–45

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள்.

திரு. தி. வேல்முருகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய பண்ருட்டி தொகுதியில் 11–வது வார்டில் சுமார் 2 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைச் செல்வங்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொல்வது, பக்கத்து வார்டான 17–வது வார்டில் ஓர் அங்கன்வாடி மையம் இருக்கிறது. அங்கு சமூகம் சார்ந்த சில பிரச்சினைகள் ஏற்பட்ட காரணத்தினால் ஒரு பகுதியில் இருக்கின்ற குழந்தைச் செல்வங்கள் 17–வது வார்டில் உள்ள குழந்தைகள் மையத்திற்குச் செல்வதில் சிரமங்கள் இருக்கின்ற காரணத்தினால், 2 ஆயிரம் மக்கள்தொகைக் கொண்ட, நூற்றுக்கணக்கான குழந்தைச் செல்வங்கள் உள்ள 16–வது வார்டு பகுதியில் ஓர் அங்கன்வாடி மையம் புதிதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் பொதுக் கணக்குக் குழுவின் சார்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் செல்கின்றபோது மிக அற்புதமாக, அழகான கட்டடங்களுடன் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட ஓர் அங்கன்வாடி மையத்தை இங்கு உருவாக்கி, சொந்தக் கட்டடத்தில் இயங்குவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதிய குழந்தைகள் மையங்கள் தொடங்கிட தேவை எழும்பட்சத்தில், அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் மையங்களின் எண்ணிக்கைக்கு மிகாமல் மறுசீரமைப்புமூலம் மையங்களை இடமாற்றம் செய்தோ அல்லது வட்டாரங்களுக்கிடையே மாற்றம் செய்தோ சீரமைத்திட இவ்வரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறியதுபோல, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் அந்தப் பகுதியில் இருக்கும்பட்சத்தில், நிச்சயமாக இந்த அரசு அதனை ஆய்வு செய்து, புதிய மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கும்.

2023 ஏப்ரல் 19]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள்.*

திரு. தி. வேல்முருகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு முழுவதும் எத்தனை அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன, அதில் எத்தனை மையங்கள் அரசுக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன; எத்தனை மையங்கள் தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றன என்பதையும் அறிய விரும்புகிறேன். அதே நேரத்தில், நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், தமிழ்நாட்டிலுள்ள பல அங்கன்வாடி மையங்களின் கட்டடங்கள்* smart room *என்கிற அடிப்படையில்* TV, AC, *மின்விசிறி வசதிகள், இருக்கைகள் போன்ற அற்புதமான ஏற்பாடுகளுடன் இயங்கி வருகின்றன. குறிப்பாக, இது குழந்தைச் செல்வங்கள் செல்கின்ற இடம் என்பதால், அவர்களுக்காகத் தயாரிக்கப்படுகின்ற உணவுகள் மற்றும் சமையலறைக் கூடங்களெல்லாம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சிறப்பு அனுமதியைப் பெற்று, தமிழ்நாட்டில் இந்தக் குழந்தைச் செல்வங்களுக்கான அங்கன்வாடிக் கட்டடங்கள் எங்குமே தனியார் கட்டடங்களில் இயங்கவில்லை, கூரைக் கொட்டகைகளில் இல்லை அல்லது ஒழுகுகின்ற இடங்களில் இல்லை அல்லது பல்லிகள் விழுகின்ற இடங்களில் இல்லை-பல்லிகள் என்று சொல்லும்போது, பல்லி விழுந்த உணவை குழந்தைகள் சாப்பிட்டு, சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் மயக்கமுற்றார்கள் என்ற செய்திகளெல்லாம் வருகின்றன. இவற்றைத் தவிர்க்கின்ற வகையில் அங்கன்வாடி மையங்கள் சொந்தக் கட்டடங்களில் சிறப்பாக இயங்குவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகள் மையங்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 439 ஆகும். அதில் தனியார் கட்டடங்களில் செயல்படும் மையங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 654. பொதுவாக, இந்தக் கட்டடங்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி,*

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள கல்வி cess வரியின்மூலம் வரக்கூடிய தொகை ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஆண்டும் ஊரக வளர்ச்சித் துறையின்மூலம் 500 புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அரசு தொடர்ச்சியாக புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுத்திடவும், அவற்றை smart வகுப்பறைகளாக மாற்றிடவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்து அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் முனைவர் கோவி. செழியன் அவர்கள்.

முனைவர் கோவி. செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவுக் கூடங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. ஒருவரே இரண்டு மூன்று இடங்களைப் பார்க்க வேண்டிய நிலையும் இருக்கிறது. அவ்வாறு உள்ள இடங்களில் தற்காலிகமாக ஊர் அளவில் ஒரு நபரை நியமித்து சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அமைப்பாளர் மற்றும் சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முன்வருமா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு மாண்புமிகு உறுப்பினர் முனைவர் கோவி. செழியன் அவர்களுடைய கோரிக்கையை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 189, மாண்புமிகு உறுப்பினர் திரு. க. அன்பழகன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள்.